

வரி அட்டவணை இலக்கம்: 03

ஒரு தரத்திலான கொடுப்பனவுகளிலிருந்து வரி கழிப்பதற்கான வீதங்கள்
(முடிவுறுத்தல் நன்மைகள் – அனைத்து ஊழியர்களுக்கும்)

01. இந்த அட்டவணை ஏற்புடைய ஒரே தரத்திலான கொடுப்பனவுகளின் (முடிவுறுத்தல் நன்மைகளின்) தொகைகளாவன
- அ. திரட்டிய ஓய்வூதியமாக செலுத்தப்படற்பாலதான ஏதேனும் தொகை;
 - ஆ. இளைப்பாற்று பணிக்கொடையாக செலுத்தப்படற்பாலதான ஏதேனும் தொகை;
 - இ. பதவி அல்லது ஊழியத்தின் இழப்புக்காக செலுத்தப்படற்பாலதான ஏதேனும் இழப்பீட்டுத் தொகை;
 - ஈ. ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து (ETF) செலுத்தப்படற்பாலதான ஏதேனும் தொகை (1987.03.31 இன் பின்னர், நிதியத்தின் முதலீட்டு வருமானத்தின் பங்கு நீங்கலாக);
 - உ. உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் (CGIR) அங்கீகரிக்கப்படாத ஏதேனும் சேமலாப நிதியத்திலிருந்து செலுத்தப்படற்பாலதான ஏதேனும் தொகை;
 - ஊ. இளைப்பாறுகை தொடர்பில் மேற்கொள்ளப்படும் வேறு ஏதேனும் கொடுப்பனவுகள் அல்லது நன்மைகள்.
- விலக்களிப்பு –
- 1. உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் (CGIR) அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏதேனும் சேமலாப நிதியத்தின் மூலம் அல்லது மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்ட சேமலாப நிதியத்தினால் செலுத்தப்படும் ஏதேனும் தொகை.
 - 2. சம்பளம் அல்லது பணிக்கொடையாக நபர் ஒருவருக்கு செலுத்தப்பட்ட பின்வரும் மூலதன செலவினம்
 - அ. நபர் ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பு தொடர்பில் அல்லது
 - ஆ. வேறு நபர் ஒருவரின் மரணம் தொடர்பில்
 - 3. இலங்கை அரசாங்க அல்லது இலங்கை அரச தணைக்களத்தினால் செலுத்தப்படும் ஓய்வூதிய சம்பளம் அல்லது ஓய்வுறுத்தும் போது செலுத்தப்படும் ஏதேனும் நன்மைகள்
02. ஊழியர் பொறுப்பு நிதியத்தினால் அல்லது ஊழியரினால் செலுத்துவதற்கு உள்ள கீழ் குறிப்பிடப்பட்ட கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகை ரூபா 5,000,000 இனை விஞ்சி, தொழில்வழங்குநர் மற்றும் ஊழியர் பொறுப்பு நிதியம் ஆகிய வெவ்வேறாக மேலதிக தொகையில் 12% இனை வைத்திருத்தல் வேண்டும்;
- அ. திரட்டிய ஓய்வூதியமாக செலுத்தப்படற்பாலதான தொகை;
 - ஆ. இளைப்பாற்று பணிக்கொடையாக செலுத்தப்படற்பாலதான தொகை;
 - இ. உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அனைத்து ஊழியர்களுக்கும் ஒருசீராக ஏற்புடையதாக கருத்தில்கொள்ளப்பட்ட திட்டத்தின் கீழ் பதவி அல்லது ஊழியத்தின் இழப்புக்காக நட்டஈடாக பெறப்பட்ட தொகை;
 - ஈ. ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து (ETF) செலுத்தப்படற்பாலதான ஏதேனும் தொகை (1987.03.31 இன் பின்னர், நிதியத்தின் முதலீட்டு வருமானத்தின் பங்கு நீங்கலாக);
- இம் முறைமைக்காக ஆணையாளர் நாயகத்தினால் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக அம் முறைமையினை ஆரம்பிப்பதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரித்

திணைக்களத்தின் வரிக் கொள்கை மற்றும் சட்டவாக்கப் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.

03. “ஆ” வில் குறிப்பிடப்பட்ட சகாய நிதியத்திலிருந்தான கொடுப்பனவுகள் மற்றும் பின்வரும் கொடுப்பனவுகள் அல்லது நன்மைகளில் 36% இனை தொழில்வழங்குநர்கள் பிடித்து வைத்திருத்தல் வேண்டும்;

அ. உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்படாத ஒரு திட்டத்தின் கீழ், பதவி அல்லது வேலை இழப்பிற்கான இழப்பீடு;

ஆ. உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்படாத ஒழுங்குபடுத்தப்பட்ட சேமலாப நிதியம் தவிர்ந்தவற்றிலிருந்தான கொடுப்பனவு;

இ. வேறு ஏதேனும் கொடுப்பனவு;

ஈ. இளைபாற்று காசற்ற நன்மைகள் (சந்தைப் பெறுமதியில் மதிப்பிடப்படுதல் வேண்டும்)

மேற்கூறப்பட்ட (அ) இருந்து (ஈ) வரை அட்டணைப்படுத்தப்பட்டுள்ள கொடுப்பனவுகளின் மொத்தத்துடன் மதிப்பீட்டு ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் சேவையினை முடிவுறுத்தும் தினம் வரை ஊழியர்களுக்கு செலுத்தப்படவேண்டிய மொத்த வரி அறவிட முடியுமான ஊழியம் ரூபா 1,800,000 விட அதிகரிக்காத பட்சத்தில் அம் மேற்கூறப்பட்ட கொடுப்பனவுகளில் ஒரு தொகையினை நிறுத்திவைக்கும் தேவையில்லை.

04. சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் பந்தி 2 அல்லது 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையை தக்க வைத்திருக்கவும். கொழும்பு 02, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்த இல் உள்ள தலைமை அலுவலகத்தில் 2ஆம் மாடியில் இசைவாணை மற்றும் பணிப்புரை (Clearance & Direction Unit) அலகிடமிருந்து, தக்கவைக்கப்பட்ட திகதியிலிருந்து 90 நாட்களினுள் பணிப்புரைகளை (Direction) பெற்றுக்கொள்ள இளைப்பாறும் ஊழியருக்கு அறிவுறுத்தவும். பணிப்புரை (Direction) பெற்றபின்னர் அதன் பிரகாரம் ஒழுகவும்.

90 நாட்களுள் பணிப்புரை (Direction) ஒன்றை அல்லது ஆலோசனை ஒன்றை பெறவில்லை எனில், கழிப்பனவுகளை மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் ஆணையாளர் நாயகத்தின் கணக்கிலக்கம் 2 இற்கு வரவு வைத்து அனுப்பிவைக்கவும் கொடுப்பனவு சிட்டையில் வரிசெலுத்துநர் அடையாள இலக்கத்திற்கு தரப்பட்டுள்ள இடத்தில் அதனை எழுதாது அதனை வெற்றிடமாகவிடவும். “வரி வகை” க்கு தரப்பட்டுள்ள இடைவெளியில், “ஒருதரத்திலான கொடுப்பனவு மீதான வரி” என எழுதுதல் வேண்டும்.